



அறிவுறுத்தல்கள் :

- ❖ எல்லா வினாக்களுக்கும் இவ்வினாத்தாளிலேயே விடை எழுதுக.
- ❖ மேலே தரப்பட்டுள்ள இடைவெளியில் உமது சுட்டெண்ணை தெளிவாக எழுதுக.
- ❖ 1 தொடக்கம் 30 வரையுள்ள வினாக்களுக்கு சரியான விடையைத் தெரிவு செய்து, அதன் இலக்கத்தைத் தரப்பட்டுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
- ❖ 31 தொடக்கம் 50 வரையுள்ள வினாக்களுக்குச் சுருக்கமான விடைகளைத் தரப்பட்டுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
- ❖ ஒவ்வொரு வினாவிற்கும் இரண்டு புள்ளிகள் உரித்தாகும்.

சுட்டெண் :

பரிசுகரின் உபயோகத்திற்கு மட்டும்

பகுதி 1		இறுதிப் புள்ளிகள்	
வினா இல	புள்ளிகள்	பகுதி 1	
01 - 30		பகுதி 2	
31 - 50		மொத்தம்	
மொத்தம்		∴ இறுதிப் புள்ளி	

1. அரசின் விசேட செய்தி அறிக்கையொன்று வருமாறு :

“பண்டிகைக் காலத்தில் தத்தமது கிராமங்களை நோக்கிப் பயணிக்கும் பயணிகளுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்கும் பொருட்டு மேலதிகப் புகையிரதச் சேவைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அனுமதிச் சீட்டுக்களை இணைய வலையமைப்பினாடாக ஒதுக்கிக் கொள்ள முடியும் எனவும் அத்தியாவசிய உணவு மற்றும் ஆடையணிகளைக் கொள்வனவு செய்வதற்காக நகரத்தை நோக்கி வருகின்ற பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி விசேட வேலைத்திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.”

மேற்தரப்பட்ட கூற்றினால் உள்ளடக்கப்பட்டிருக்கும் விருப்பங்களை மட்டும் அடக்கியுள்ள விடைத்தொகுதி பின்வருவனவற்றுள் எது?

- (1) போக்குவரத்து, புகையிரதம், ஆடையணிகள்
- (2) போக்குவரத்து, இணைய வலையமைப்பு
- (3) போக்குவரத்து, புகையிரதம், உணவு
- (4) உணவு, போக்குவரத்து, ஆடையணி வகைகள்
- (5) புகையிரதம், ஆடையணி வகைகள், இணைய வலையமைப்பு

(....)

2. மேற்படி பந்தியில் தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ள பண்டங்களில் காணக்கூடிய பண்புகளை மாத்திரம் உள்ளடக்கியது பின்வருவனவற்றுள் எது?

- (1) தொட்டுணரக்கூடியது, ஒத்த தன்மையைக் கொண்டது, பெள்கீ நிலைப்பாடுடையது
- (2) தொட்டுணர முடியாதது, பல்லினத்தன்மை கொண்டது, பெள்கீ நிலைப்பாடுடையது
- (3) களஞ்சியப்படுத்தக்கூடியது, தொட்டுணரக்கூடியது, பல்லினத்தன்மை கொண்டது
- (4) பல்லினத்தன்மை கொண்டது, பெள்கீ நிலைப்பாடுடையது, களஞ்சியப்படுத்தக்கூடியது
- (5) தொட்டுணர முடியாதது, ஒத்த தன்மை கொண்டது, பெள்கீ நிலைப்பாடுடையது

(....)

3. பின்வரும் கூற்றுக்களில் வணிக நடவடிக்கையாகக் கருத முடியாதது எது?

- (1) தாய் ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் உற்பத்தி செய்யும் மரக்கறிகளை அங்காடியில் விற்பனை செய்தல்
- (2) சிகை அலங்கார நிலையமொன்றின் சிகை அலங்கரிப்பவர் பாடசாலை மாணவன் ஒருவருக்கு சிகை அலங்காரம் செய்தல்
- (3) தனிநபர் ஒருவர் தனக்கு உரித்தான காணியினை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தல்

- (4) தயிர் உற்பத்தி செய்யும் ஒருவர் தயிர் சட்டகளை சில்லறை வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்தல்
 (5) தந்தை தனது மகளுக்கு காணியொன்றை நன்கொடை உறுதிப்பத்திரம் மூலம் ஒப்படைத்தல் (.....)

4. பின்வருவன நுகர்வுப் பண்ட வகைகளின் பண்புகளாகும்
- A – குறைந்த இலாப எல்லை / குறைந்த விலை காணப்படும்
 B – விலை, தரம் என்பவற்றை ஒப்பீடு செய்து கொள்வனவு செய்யப்படும்
 C – குறுங்கால பாவனைக்கான கொள்வனவு
 D – மாற்றீடுகள் காணப்படுதல்
 E – காலம், நேரம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு கொள்வனவு செய்தல்
 F – தொடர்ந்து கொள்வனவு செய்யப்படுவதில்லை
 மேற்கூறப்பட்ட பண்புகளில் முறையே வசதிப்பண்டம், கடைப்பண்டம் ஆகியவற்றுக்கு பொருத்தமான பண்பாக அமைவது?

- (1) ABC, DEF (3) ACD, BEF (5) ACF, EDB
 (2) ACE, DEF (4) ABD, CEF (.....)

5. உற்பத்தி முறையானது நேர் உற்பத்தியிலிருந்து நேரில் உற்பத்தியாக மாறியமைக்கான பிரதான காரணம் -

- (1) தனியாள் சிறப்புத் தேர்ச்சி (4) மிகை உற்பத்தி
 (2) பண்டமாற்று (5) மேற்கூறிய எல்லாம்
 (3) வியாபாரத்திற் தோற்றம் (.....)

6. X நிரலில் வணிகக் கருமங்களும் Y நிரல் அக்கருமங்களுக்கு பொருத்தமான உதாரணங்களும் தரப்படுகின்றது.

X	Y
(i) உற்பத்தி	A. உற்பத்தியை மேம்படுத்தல்
(ii) நிதிக் கருமா	B. மூலப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளல்
(iii) ஆராய்ச்சியும் அபிவிருத்தியும்	C. மூலதனத்தை ஈடுபடுத்தல்
(iv) தகவல் முகாமைத்துவக் கருமங்கள்	D. தகவல்களை இற்றைப்படுத்தல்

X, Y நிரல்களின் பொருத்தமான இணைப்பினைக் காட்டும் விடை யாது?

- (1) (i)A, (ii)B, (iii)C, (iv)D (3) (i)B, (ii)C, (iii)A, (iv)D (5) (i)A, (ii)C, (iii)D, (iv)B
 (2) (i)C, (ii)A, (iii)D, (iv)B (4) (i)B, (ii)A, (iii)C, (iv)D (.....)

7. பின்வருவன வணிகத்தினால் நிறைவேற்றப்படும் சமூகப் பொறுப்புக்கள் சிலவாகும்.

- A – சமத்துவம் B – சுகாதார வசதி
 C – வரி செலுத்தல் D – வேலைவாய்ப்பு வழங்கல்
 E – நியாயமான உழைப்பைப் பெற்றுக் கொள்ளல்

மேற்கூறப்பட்டவற்றுள் வணிகம் சமூகம் தொடர்பாக மாத்திரம் நிறைவேற்ற வேண்டிய சமூகப் பொறுப்பு -

- (1) A யும் D யும் (3) B யும் D யும் (5) C யும் E யும்
 (2) C யும் D யும் (4) B யும் C யும் (.....)

8. கம்பனியான்றைப் பதிவு செய்யும் போது கம்பனிப் பதிவாளருக்கு சமர்ப்பிக்கத் தேவையில்லாதது ஏது?

- (1) அமைப்பு அகவிதி (4) ஆரம்ப செயலாளர் சம்மதக் கடிதம்
 (2) ஆரம்ப இயக்குநர் சம்மதக் கடிதம் (5) பதிவு விண்ணப்பம்
 (3) வியாபார காப்புறுதிப் பத்திரம் (.....)

9. சர்வதேச ரீதியான கூட்டுறவுக் கொள்கை அல்லாதது.

- | | |
|-----------------------------------|--|
| (1) சுயாதீனமான திறந்த அங்கத்துவம் | (4) அங்கத்துவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தல் |
| (2) தன்னிச்சையான சுதந்திரம் | (5) சமூகநலன் நோக்கம் |
| (3) ஜனநாயக நிர்வாகம் | (.....) |

10. பின்வரும் அட்டவணையில் X நிரலானது வணிக அமைப்புக்களையும் Y நிரல் அவற்றுக்குப் பொருத்தமான உதாரணங்களையும் தருகின்றது.

நிரல் X	நிரல் Y
A) அங்கீரார வணிகம்	1) கொழும்பு பங்கு பரிமாற்ற கம்பனி
B) உத்தரவாத்தால் வரையறுத்த கம்பனி	2) ஸ்ரீலங்கா ரெலிகோம்
C) கூட்டுறவு	3) நகரசபை
D) அரச கம்பனி	4) McDonalds
E) உள்ளுராட்சி மன்ற வணிகம்	5) Co-op City

சரியான விடைத் தொகுதி

- | | |
|---------------------------------------|---------------------------------------|
| (1) A - 1, B - 3, C - 4, D - 2, E - 5 | (4) A - 1, B - 4, C - 5, D - 2, E - 3 |
| (2) A - 4, B - 1, C - 5, D - 2, E - 3 | (5) A - 4, B - 1, C - 5, D - 3, E - 2 |
| (3) A - 4, B - 1, C - 2, D - 5, E - 3 | (.....) |

11. X நிரல் அரசாங்கம் வணிகங்களில் தலையிடும் முறைகளையும் Y நிரல் தலையீட்டின் மூலம் அரசு எதிர்பார்க்கும் விடயங்களும் தரப்படுகின்றது.

நிரல் X	நிரல் Y
(1) உட்கட்டமைப்பு வசதி	A. அரச வருமானத்தை அதிகரித்தலும் வருமான வேறுபாட்டை நீக்கலும்
(2) போட்டியாளர்	B. வணிகங்களின் வணிக நடவடிக்கைகளால் கூடுதலான முதலீடுகளை ஊக்குவித்தல்
(3) கொள்கை உருவாக்கம்	C. முறையான வணிக நடவடிக்கைகளை ஏற்படுத்தல்
(4) வரி அறவிட்டாளர்	D. சிறந்த தரமான சேவையை ஏற்படுத்தல்

X - Y இற்கு பொருந்தும் இணைப்பு -

- | | | |
|------------------------|------------------------|------------------------|
| (1) 1-D, 2-A, 3-B, 4-C | (3) 1-B, 2-D, 3-C, 4-A | (5) 1-C, 2-B, 3-A, 4-D |
| (2) 1-D, 2-A, 3-C, 4-D | (4) 1-D, 2-B, 3-A, 4-C | (.....) |

12. ஒரு கம்பனி இன்னொரு கம்பனியின் சாதாரண பங்கு மூலதனத்தில் கூடுதலான அளவினைக் கொள்வனவு செய்தலை...

- | | | |
|---------------------------|----------------------------|--------------------------|
| (1) ஒன்றிணைத்தல் என்பர் | (3) கூட்டு வணிகம் என்பர் | (5) மையப்படுத்தல் என்பர் |
| (2) கையகப்படுத்தல் என்பர் | (4) கிடையான இணைப்பு என்பர் | (....) |

13. பின்வருவன பணத்தின் தொழிற்பாட்டின் முக்கியத்துவம் தரப்படுகின்றது.

- | | |
|---|--------------------------------------|
| A – தொழிற்பிரிவு, சிறப்புத் தேர்ச்சி ஏற்படும் | B – விலை முறைமையின் தோற்றும் |
| C – கணக்கிடல் முறைமையின் அறிமுகம் | D – சேமிப்பு, முதலீடுகள் அதிகரித்தல் |
| E – சர்வதேச வர்த்தகம் விரிவடைதல் | |

இவற்றுள் பணத்தின் பெறுமானம் அளவுகோல் எனும் தொழிற்பாட்டின் முக்கியத்துவம்

- | | | |
|-------------------|-------------------|-------------------|
| (1) A யும் B யும் | (3) C யும் D யும் | (5) C யும் E யும் |
| (2) B யும் C யும் | (4) C யும் A யும் | (....) |

14. முயற்சியாண்மையின் திறன்கள் -

- | | | |
|------------------|-------------------------------|-----------------------|
| (1) தன்னம்பிக்கை | (3) தீர்மானம் எடுக்கும் திறன் | (5) மேற்கூறிய எல்லாம் |
| (2) அர்ப்பணிப்பு | (4) ஆக்கத்திறன் | (.....) |

15. அங்கீராரம் பெறுபவரைத் தெரிவு செய்யும் போது அங்கீராரம் வழங்குபவரால் கருத்திற் கொள்ள வேண்டிய விடயம் அல்லாதது -

- | | |
|---|--------------------------------------|
| (1) அங்கீராரம் பெறுபவரின் நம்பிக்கை | (4) அங்கீராரம் பெறுபவரின் நன்மதிப்பு |
| (2) அங்கீராரம் பெறுபவரின் நிதி உறுதித்தன்மை | (5) அங்கீராரம் பெறுபவரின் சுதந்திரம் |
| (3) அங்கீராரம் பெறுபவரின் அனுபவம், அறிவு | (.....) |

16. நடைமுறைக் கணக்கினைப் பயன்படுத்துவதன் மூலம் வணிகர்களுக்கு கிடைக்கும்

அனுசாலம் அல்லாதது -

- (1) காசோலை மூலமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளலாம்
(2) நிலையியற் கட்டளைக் கொடுப்பனவு வசதி (4) குத்தகை வசதி
(3) வங்கி மேலதிக பற்று வசதி (5) வங்கிக்கூற்றறைப் பெறலாம்
(.....)

17. காப்புறுதி செய்ய முடியாத இடர் அல்லாதது -

- (1) பர்ட்சையில் சித்தியடையாமை (3) கலவரங்கள் (5) வணிக நட்டங்கள்
(2) வெல்லப்படாத லொத்தர் சீட்டு (4) அன்பை இழுத்தல் (.....)

18. வணிக உலகில் ஒரு சில வணிகர்களினால் செய்யப்படும் சில கருமங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

- ஆக்க உரிமையினைத் திருடுதல்
- நுகர்வோரை வழிதவறச் செய்யும் வகையில் விளம்பரம் செய்தல்
- குறைபாடுள்ளவையாகப் பொருட்களை உற்பத்தி செய்தல்
- வைப்பாளர்களின் பணத்தினை மீஸ் செலுத்தாது விடல்

இவ்வணிகர்களினால் மீறப்பட்டுள்ளவை -

- (1) வணிக சமூகப்பொறுப்புக்களாகும் (4) அரச கொள்கைகளாகும்
(2) வணிக ஒழுக்க விழுமியங்களாகும் (5) நுகர்வோரின் உரிமைகளாகும்
(3) மனித உரிமைகளாகும்

(.....)

19. பொருளாதார உறுதிப்பாடானது அக, புற விலைமட்ட உறுதித்தன்மை என இரு பிரிவுகளாக காணப்படும். இவற்றுள் புற விலைமட்ட உறுதித்தன்மை என்பதால் கருதப்படுவது யாது?

- (1) வட்டி வீதத்தை நிலையான மட்டத்தில் பேணுதல்
(2) விலை மட்டத்தை நிலையான மட்டத்தில் பேணுதல்
(3) செலாவணி வீதத்தை நிலையான மட்டத்தில் பேணுதல்
(4) பண வீக்கத்தை நிலையான மட்டத்தில் பேணுதல்
(5) அரசின் வரிக்கொள்கையை நிலையான மட்டத்தில் வைத்திருத்தல்

(.....)

20. சிறிய மற்றும் நடுத்தர அளவு வணிகங்களை இனங்காண்பதற்காக இலங்கையில் பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு நியதிகளைப் பயன்படுத்துகின்றன. அவ்வாறான நிறுவனங்கள் சில A நிரலிலும், பிரயோகிக்கப்படும் நியதிகள் சில B நிரலிலும் தரப்பட்டுள்ளன.

A நிரல்

- இலங்கை மத்திய வங்கி
- தொழில்நுட்பக் கல்லூரி
- குடிசனப் புள்ளி விபரத் திணைக்களம்

B நிரல்

- ஊழியர் எண்ணிக்கை
- வலுச்சக்திப் பிரயோகம்
- மூலதனம்

A நிரலில் காட்டப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவு கொண்ட வணிகங்களை இனங்காண்பதற்காகப் பயன்படுத்துகின்ற B நிரலில் காட்டப்படும் நியமங்களை ஒழுங்காகக் காட்டும் விடையினைத் தெரிவு செய்க.

- (1) C, B, A (2) B, A, C (3) A, B, C (4) B, C, A (5) C, A, B

(....)

21. பின்வருவனவற்றுள் எது நேரடியாக பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றது?

- (1) பொதுக்கூட்டுத்தாபனம் (3) அரச கம்பனி (5) தனியார் கம்பனிகள்
(2) அரச திணைக்களம் (4) பொதுக்கம்பனிகள் (.....)

22. பூகோள இடைநிலைப்படுத்தல் முறையையில் (Global Positioning System – GPS) பொருட்களுக்கான போக்குவரத்தின் போது வணிகர் ஒருவருக்கு ஏற்படும் நன்மை

- (1) குறுகிய நுகர்வுப் பாதையை அறியும் ஆற்றல் (Way)
(2) தூரத்தை அறிந்து கொள்ளல் (Distance)
(3) கிரயத்தை தீர்மானிக்கும் ஆற்றல் (Cost)
(4) குறிப்பிட்ட இடத்தினை அறிதல் (Location)
(5) மேற்கூறிய எல்லாம்

(....)

23. எரிபொருள் நுகர்வைக் குறைக்கக்கூடிய முறையில் ஒரு புதுமையான உபகரணத்தைத் தயாரித்தல்
- (1) பூகோள முயற்சியாண்மை – Global Entrepreneurship
 - (2) சமூக முயற்சியாண்மை – Social Entrepreneurship
 - (3) பச்சை முயற்சியாண்மை – Green Entrepreneurship
 - (4) உள்ளக முயற்சியாண்மை – Intrepreneurship
 - (5) மேற்கூறிய எல்லாம் (....)
24. உரிமம் பெற்ற வணிக வங்கியாகவும் முதன்நிலை வணிகங்களுமாக அமையும் நிதி நிறுவனம்
- (1) சம்பத் பிணைப்பத்திரக்கம்பனி (4) இலங்கை வங்கி
 - (2) கெப்பிட்டல் எலாயின்ஸ் கம்பனி (5) ஹட்டன் நஷனல் வங்கி
 - (3) செலிங்கோ சிறிராம் பிணைப்பத்திர கம்பனி (....)
25. இலத்திரனியல் வர்த்தகத்தினால் வணிகர் ஒருவருக்கு கிடைக்கக் கூடிய அனுகூலம் அல்லாதது –
- (1) சந்தை விரிவடைதல் (4) கொடுக்கல் வாங்கல் அதிகரித்தல்
 - (2) அதிக இடப்பரப்பு தேவையில்லை (5) மேற்கூறிய எல்லாம்
 - (3) பெளதீக் ரீதியான பொருட்களை பரிசோதிக்க முடியாது (....)
26. சிவாஜி தனது மனைவி ரதியின் ஆயுள் தொடர்பில் ஆயுள் காப்புறுதியொன்றைப் பெற்றுள்ளார். சிறிது காலமாக ரதி உயர் குருதி அமுத்த நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகக் காப்புறுதி ஒப்பந்தம் செய்யும் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நிகழ்வில் குறிப்பிடப்படுகின்ற தகவல்களுடன் பொருந்தக்கூடிய காப்புறுதிக் கோட்பாடு எது?
- (1) காப்புறுதி செய்யும் உரிமை, பங்களிப்பு
 - (2) உச்ச நம்பிக்கை, இழப்பீட்டுத்தத்துவம்
 - (3) காப்புறுதி செய்யும் உரிமை, உச்ச நம்பிக்கை
 - (4) உச்ச நம்பிக்கை, பதிலீட்டுத் தத்துவம்
 - (5) பதிலீட்டுத் தத்துவம், அண்மிய காரணி (....)
27. இலத்திரனியல் தொடர்பாடல் முறைகளுக்கான சில விளக்கங்கள் வருமாறு
- பரந்த வீச்சை உள்ளடக்கக்கூடிய கணினி வலையமைப்பொன்றாகும்.
 - கணினியொன்றிலிருந்து மற்றொரு கணினிக்கு இணைய வலையமைப்பினூடாக குறுஞ் செய்திகளைப் பரிமாற்றுவதாகும்.
 - நிறுவனத்தினுள் பரவலான தொடர்புகளைக் கணினி வலையமைப்பினூடாக உருவாக்குவதாகும்.
 - நிறுவனமொன்றினுள் தகவல்களைப் பரிமாற்றிக் கொள்வதற்காகக் காணப்படும் தனிப்பட்ட தொலைபேசி வலையமைப்பாகும்.
- மேற்படி விளக்கங்களுக்குரிய தொடர்பாடல் முறையே காட்டுவது எது?
- (1) இணையம், குரல் வழி அஞ்சல், இன்டகோம், தொலைநகல்
 - (2) மின் அஞ்சல், தொலைநகல், இன்டகோம், இன்ட்ராநெட்
 - (3) இன்ட்ராநெட், இன்டகோம், இணையம், தொலைநகல்
 - (4) தொலைநகல், இன்டகோம், இணையம், குரல் வழி அஞ்சல்
 - (5) இணையம், மின் அஞ்சல், இன்ட்ராநெட் (....)
28. வர்த்தக விளம்பரமொன்று தொடர்பாக விளைதிறனான தொடர்பாடலில் அடங்கியிருக்க வேண்டிய இயல்புகள் யாவை?
- (1) பூரணத்துவம் / பின்னாட்டல் / மரியாதை / திட்டவட்டமானது / பொருந்தப்பாடு
 - (2) திட்டவட்டமானது / தெளிவானது / விளம்பரம் / பொருந்தப்பாடு / பின்னாட்டல்
 - (3) பூரணத்துவம் / விளக்கம் பெறக்கூடிய தன்மை / திட்டவட்டமானது / மரியாதை / சரியானது.
 - (4) கிரயம் குறைவு / திட்டவட்டமானது / பின்னாட்டல் / தெளிவானது / பூரணத்துவம்
 - (5) விளக்கம் பெறக்கூடிய தன்மை / விளம்பரம் / பொருந்தப்பாடு / திட்டவட்டமானது / சரியானது (....)

29. சில்லறை வியாபாரத்தின் புதிய போக்காகக் கருத முடியாத விடயம் பின்வருவனவற்றுள் எது?

- (1) புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சில்லறை வியாபார நிலையங்கள் செயற்படுத்தப்படல்.
- (2) சில்லறை வியாபார வணிகங்கள் பதிவு செய்யப்பட்டு நடத்திச் செல்லப்படல்
- (3) சில்லறை வியாபார வணிகங்கள் கூட்டுறைக்கப்பட்ட கம்பனியான்றாக நடத்திச் செல்லப்படல்.
- (4) நுகர்வோர் தேவை விருப்பங்களுக்கேற்பப் பல்வேறு வகையான உற்பத்திப் பொருள்களை வழங்கல்.
- (5) நுகர்வோரின் விருப்பு வெறுப்புக்கள் தொடர்பான தகவல்களை உற்பத்தியாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல்.

(.....)

30. கீழே X நிரலில் வியாபார ஒப்பந்தங்களும் அமைப்புக்களும் Y நிரலில் அவை உரித்தாகும் நாடுகளும் காட்டப்பட்டுள்ளன.

X **Y**

- | | |
|---|---|
| 1 வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (NAFTA) | A பங்களாதேஷ், இந்தியா, மியன்மார், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் |
| 2 பிம்ஸ்டெக் (BIMS TEC) | B இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், மாலைதீவு, பங்காளதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான் |
| 3 தெற்காசியாவின் பிராந்திய முன்னுரிமை வியாபார ஒப்பந்தம் (SAPTA) | C ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ |
| 4. ஆசிய பகுபிக் வியாபார ஒப்பந்தம் (APTA) | D பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து இந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்னாம் |
| 5. ஆசியான் அமைப்பு (ASEAN) | E பங்களாதேஷ், சீனா, இந்தியா, லாவோஸ் மொல்கோலியா, இலங்கை, தென்கொரியா |

X, நிரலுடன் முறையே Y ஆகிய நிரலைப் பொருத்தும்பொழுது கிடைப்பது எது?

1. A,C,B,E,D 2. C, B,A,D,E 3. B, A, C, E, D

4. C, A, B,E,D 5. A, B, C,E,D (.....)

31. மனித தேவைகள், விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக சந்தைக்குச் சமர்ப்பிக்கப்படும் எவையும் எனவும் மனிதனால் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய உடல், உள் நிலமைகள் எனவும் அழைக்கப்படும்.

32. அமைப்பொன்றில் காணப்படுகின்றதும் அதன் மீது தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற குழுக்கள், நிலமைகள் என்பன வணிகமொன்றின் கருதப்படுவதுடன் வணிகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற விசேட அமைப்பு அல்லது குழுக்கள் என அழைக்கப்படும்.

33. அமைப்பொன்றின் நிறுவனக் கட்டமைப்பினாடாக பொருத்தமான வேலைகளை பகிர்ந்தளித்தல், பொருத்தமான ஒழுங்கமைப்பு காணப்படல் வணிகத்திற்கு உம் பதவிகளிடையே மோதல் பகுதிகளுக்கிடையே சிறந்த இணைப்பு காணப்படாமை உம் ஆக கருதப்படும்.

34. (அ) சமூகத்தில் நேரான தாக்கமொன்றை உருவாக்குவதற்கு வணிக செயற்பாடுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பான கருத்தொன்றே சமூகப் பொறுப்பு என என்ற அறிஞர் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார். (ஆ) இயற்கைச் சூழலை அழிக்காது விணைத்திறனான மாற்றங்களை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் நிலைபேண் அபிவிருத்தி செல்வாக்கு செலுத்துகின்றது.

35. (அ) கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி வேறு வகையான பொருளொன்றை உற்பத்தி செய்தல் எனவும் உற்பத்தி நடவடிக்கையின் பேது அல்லது நுகர்வுக் கருமத்தின் போது தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் பாவனைக்கு எடுத்தல் எனவும் அழைப்பர்.
- (ஆ) மொத்த உள்ளாட்டு உற்பத்தி செயன்முறையின் தொடரச்சியான விருத்தி எனவும் அதனுடன் மேலதிகமாக மானிட சமூகச் சுட்டிகளின் நீண்டகால வளர்ச்சி எனவும் அழைப்பர்.
36. சூழல், சமூக ரீதியான பிச்சனைகள் அல்லது தேவைகளுக்கான மிக உயர்வான அவதானத்துடன் இயற்கை சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நேரான தாக்கமொன்றை ஏற்படுத்துதல் முயற்சியாண்மையின் ஒர் நவீன போக்காகும்.
37. சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கும் அவசர இடர்களை நிவர்த்தி செய்வதற்குமாக வணிக வங்கிகளினால் வழங்கப்படுவது எனவும் தனது தனிப்பட்ட கணனியின் மூலம் இனைய வலையமைப்பினாடாக வங்கியின் வலையமைப்பிலும் பிரவேசித்து இரகசிய இலக்கத்தினை பயன்படுத்தி தன்னியக்கமான அடிப்படையில் வசதியினை வங்கிகள் வழங்குகின்றது.
38. இலங்கையில் அரச வருமானம் திரட்டலில் ஈடுபடும் நிறுவனங்கள் இரண்டாக , ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
39. ISO எனும் சுருக்கக் குறியீடு என்பதைக் குறிப்பதுடன், SLS எனும் சுருக்கக்குறியீடு என்பதைக் குறிக்கும்.
40. பங்கு மூலதனமின்றி ஆரம்பிக்கப்படும் ஒரு கம்பனி என அழைக்கப்படுவதுடன், பொது மக்களுக்கு பங்குகள் மற்றும் ஏனைய பினைப்பத்திரங்களை விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ள ஒரு கம்பனி என அழைக்கப்படும்.
41. கப்பல் சார்பான கடல் அபாயக் காப்புறுதி (Hull) ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய ஒப்பந்த வகைகள் நான்கினைக் குறிப்பிடுக.
- (1) (3)
- (2) (4)
42. நவீன இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்கள் நான்கினைக் குறிப்பிடுக
- (1) (3)
- (2) (4)
43. விற்பனையகங்களற்ற சில்லறை வியாபாரங்கள் (Non-Store Retailing) இரண்டினைக் குறிப்பிடுக.
- (1) (2)
44. கூட்டுறவு வணிகத்தின் விசேட பண்புகள் நான்கினைக் குறிப்பிடுக.
- (1)
(2)

- (3)
- (4)
45. பங்குத் தரகர் கம்பனியின் பணிகள் நான்கினைக் குறிப்பிடுக.
- (1)
- (2)
- (3)
- (4)
46. காசோலை ஒன்றுடன் சம்பந்தப்படும் மூன்று பிரதான தரப்பினர்களையும் குறிப்பிடுக
- (1) (3)
- (2)
47. களஞ்சியசாலையொன்றில் பொருள்களை இடத்துக்கிடம் மாற்றுவதற்கு பயன்படும் உபகரணங்கள் நான்கினைக் குறிப்பிடுக.
- (1) (3)
- (2) (4)
48. G8 அங்கத்துவ நாடுகளில் நான்கினைக் குறிப்பிடுக.
- (1) (3)
- (2) (4)
49. சர்வதேச வியாபாரத்தில் பயன்படுத்தப்படும் பின்வரும் சுருக்கக் குறியீடுகளின் முழுப்பெயர்களைத் தருக.
- (1) CIF -
- (2) L/C -
- (3) FOB -
- (4) B/L -
50. பின்வரும் ஒவ்வொரு குறியீட்டினாலும் கருதப்படுவது யாது?
- (1)  (3) 
- (2)  (4) 